

CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED

Manufacturers & Exporters of E.R.W. STEEL TUBES - PIPES (BLACK & GALVANISED)

CIN: L27105TN1985PLC011566

Regd, & Head Office:

No. 163/1, K.SONS COMPLEX II FLOOR, BROADWAY, CHENNAI - 600 108, INDIA Phone: 044-25240393 / 25240559

Fax : 044-42079967

August 14, 2024

To
The Dept. of Corporate Services
BSE Limited,
Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street, Mumbai – 400 001

Subject: Newspaper Publication of Un-audited Financial Results for the quarter ended June 30, 2024

Security Code: 526977

Dear Sir/Ma'am,

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations, 2015, we would like to inform you that the Un-audited Financial Results for the quarter ended on June 30, 2024, as approved by the Board of Directors at their meeting held on August 13, 2024, were published in the following newspapers (enclosing the newspaper publication):

- (a) Trinity Mirror (English Language Daily Newspaper) on August 14, 2024 and
- (b) Makkal Kural (Chennai Language Daily Newspaper) on August 14, 2024.

Kindly take the same on your records.

Thanking you,

Yours faithfully
For Crimson Metal Engineering Company Limited

Divya Arora Company Secretary & Compliance Officer M. No.: A71348

> Works: Sedarapet Industrial Estate, Mailam Road, Pondicherry - 605 111. Phone: (91) 0413 - 2677351 Fax (91) 0413-2677346

(Rs. in Lakhs)

Read Trinity Mirror & Makkal Kural

MIL INDUSTRIES & AEROSAPCE LIMITED

CIN: L74999TN2018PLC122159 Regd. office: 25A/1/6, SIDCO Industrial Estate, Ambattur, Chennai, Tamil Nadu 600 098 Phone no. +91 44 2625 0210; Website: www.milia.in; Email: secretarial@milia.in

NOTICE

Notice is hereby given that the sixth (6th) Annual General Meeting (AGM) of the Members of the Company will be held on Thursday, the 05th September, 2024 at 11.00 a.m. [Indian Standard Time (IST)] through Video Conferencing ("VC")/ Other Audio Visual Means

The Ministry of Corporate Affairs vide its Circular No. 09/2023 dates September 25, 2023 read with Circular no. 10/2022 dated 28th December, 2022 read with Circular No. 02/2022 dated 5th May, 2022, Circular No.21/2021 dated 14th December, 2021, Circular No.02/2021 dated 13th January, 2021, Circular No. 20/2020 dated 5th May, 2020, Circular No.14/2020 dated 8th April, 2020, Circular No. 20/2020 dated 5th May, 20/2020 dated No.17/2020 dated 13th April, 2020 allows conducting of Annual General Meeting of the Company through VC or OAVM without the physical presence of the Members for the meeting at a common venue. In terms of the said circulars and in compliance with the provisions of the Companies Act, 2013 and SEBI circular no. SEBI/HO/CFD/PoD-2/P/CIR/2023/167 dated 7th October, 2023, and relevant circulars of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, the AGM of the Company is being held through V/OAVM. Hence members can attend and participate in the Annual General Meeting through VC/ OAVM only. The Compan has engaged National Securities Depository Limited (NSDL) for facilitating voting through electronic means i.e., remote e-voting and voting on the date of the AGM.

In compliance with the aforesaid MCA circulars and SEBI Circulars, Notice of the AGM along with the Annual Report 2023-24 is being sent only through electronic mode to those Members whose e-mail IDs are registered with the Company/ Depositaries. The Notice calling the AGM together with the Annual Report has been uploaded on the website of the Company at www.milia.in. The Notice can also be accessed from the website of the Stock Exchange at www.msei.com. The AGM Notice is also disseminated on the website of NSDL (agency providing the VC / OAVM facility, Remote e-Voting facility and e-voting system during the AGM) i.e. www.evoting.nsdl. com/. The Shareholders may also send requests to the Company's email id secretarial@milia.in to get the copy of Annual Report and for any other communication.

For registering/ updating email addresses:

Members who have not registered their email address and mobile number are requested to register the same in respect of shares held in demat mode with the concerned Depository Participant (DP) and in respect or shares held in physical mode, by submitting Form ISR-1 with the e-mail address, mobile number, folio number details and relevant documents to the Company's RTA viz Integrated registry Management Services Private Limited, at corpserv@integratedindia.in.

The Board of Directors at their meeting held on 30th May 2024 have recommended a final dividend of Re. 1 (Rupee one only) per equity share of Rs. 10/- each. The record date for the purpose of final dividend of the FY 2023-24 is **29th August**, **2024**. The Final Dividenc if approved by the Members, will be paid within 30 days from the date of AGM. To receive credit of Dividends to the bank account. Members holding shares in physical form are requested to register complete bank account details in Form ISR-1 with RTA. For shares held in demat form, Members are requested to provide bank account details of their DPs. The various forms to be submitted by the Members are given in the Company website www.milia.in, and also the detailed procedure in the Notice of the AGM.

In terms of the provisions of the Income Tax Act, 1961, dividend income is taxable in the hands of the shareholders w.e.f. 01.04.2020 and the Company is required to deduct tax at source ("TDS") at the time of payment of dividend to the members at the prescribed rates. There will be no TDS deduction, if the total dividend to be received by resident individual shareholder during F.Y. 2023-24 from the Company does not exceed Rs. 5000/- and also to resident individual shareholders who is not liable for income tax by submitting declaration in form 15G/15H. In case their PAN is not registered. TDS would be at a higher rate of 20%. Non-resident shareholders can avail themselves of beneficial rates under applicable tax treaty subject to furnishing Form – 10F and providing necessary documents. Shareholders are requested to update their residential status, PAN and other details with their DPs in the case of demat holding and with the RTA for physical holding and file Form 15G/15H or Form 10F online with the RTA or these can also be downloaded from the Company website at www.milia.in, duly completed, signed scanned and emailed to the RTA at corpserv@integratedindia.in. on c before 29th August 2024

Voting through Electronic means:

Date: 14-08-2024

| Place : Chennai

- Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013, read with Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (LODR) Regulations, 2015 (as amended) and MCA Circulars the Company will be providing the facility of remote e-voting to the Members in respect of the business to be transacted at the AGM. For this purpose, the Company has entered into an agreement with National Securities Depository Limited (NSDL) for facilitating voting through electronic means, as authorized e-voting agency.
 In terms of SEBI Circular No. SEBI/HO/CFD/CMDICIR/P/2020/242 dated December 9, 2020 on e-voting facility provided by Listed
- Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants by way of a single login credential. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility.
- A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date for e-voting, i.e. Thursday August 29, 2024 only shall be entitled to avail the facility of remote e-voting/ e-voting at the AGM. Any person, who acquires shares of the Company and become a member of the Company after sending soft copy of the notice and holding shares as of the cut-off date for e-voting i.e. Thursday August 29, 2024, may obtain the User ID and password by sending a request at evoting@nsdl.co.in by mentioning their Folio no./ DP ID and client ID no
- The remote e-voting period begins on Sunday, 1st September, 2024 (9:00 a.m. IST) and ends on Wednesday, 4th September, 2024
- During this period shareholders of the Company, holding shares, as on the cut-off date of Thursday August 29, 2024, may cas their vote electronically. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Once the vote on a resolution is cast by the shareholder, the shareholder shall not be allowed to change it subsequently.
- Additionally, the facility for e-voting shall also be made available at the time of AGM for members attending the meeting who have not already cast their vote by remote e-voting shall be able to exercise their right during the AGM. Detailed procedure for remote
- e-voting and e-voting at the AGM are given in the notice.

 Mr. Pankaj Mehta, (M.No. A29407, C.P.10598), Partner, M/s. A.K. Jain & Associates., Practicing Company Secretary firm, Chenna has been appointed as the Scrutinizer to scrutinize the remote e-voting process and e-voting at the AGM in a fair and transparent
- The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of the Company www.milia.in within 2 working days from the conclusion of AGM and the results shall also be immediately forwarded to the Metropolitan Stock Exchange of India Ltd., Mumbai,
- Pursuant to the provisions of Section 91 of the Companies Act, 2013, the Register of Members and Share Transfer Books of the Company will remain closed from Friday 30th August 2024 to Thursday, 5th September, 2024 (both days inclusive) on account of Annual General Meeting and for the purpose of Final Dividend for the FY. 2023-24.

 10. Pursuant to the Hon'ble NCLT Order, upon the Scheme becoming effective, MIL Industries & Aerospace Limited (the Resulting Company)
- has issued and allotted One (1) fully Paid-Up Equity Share of Rs. 10/- each for every One (1) fully paid-up Equity Share of Rs. 10/- held you in MIL Industries Limited (Demerged Company) on 25th August, 2022 being the Record Date. As the Equity Shares in MIL Industries Limited are still held by the shareholders in Physical Form and have not taken any action for Dematerialization of the same, the Shares allotted to those shareholders in MIL Industries & Aerospace Limited as mentioned above have been kept in "MIL Industries and Aerospace Limited Unclaimed Suspense Account'. Accordingly, the shareholders are requested to inform their Demat Account Number which is maintained by them in the same names as mentioned above so that we can transfer the said Shares to their Demat Account. In case they are not maintaining any Demat Account in the said names, they are requested to open the same and inform us the Demat Account Number/Details so that the necessary steps can be taken at our end
- Any query/ grievance in relation to voting by electronic means can be addressed to Company Secretary & Compliance officer MIL Industries & Aerospace Limited, 25A/1/6, SIDCO Industrial Estate, Ambattur, Chennai – 600098, Phone no. 044-26250210 F-mail - secretarial@milia in or Integrated Registry Management Services Pvt Limited, Registrar & Share Transfer Agent, 'Kences Towers', II Floor, 1 Ramakrishna Street, North Usman Road, T. Nagar, Chennai – 600 017, Phone: 044-28140801-803 Fax. 044-28142479 Email: corpserv@integratedindia.in

By the Order of Board For MIL Industries & Aerospace Limited. Company Secretary

Prabhakar is new **TNPSC** Chief

Chennai, Aug 14: The state govt has appointed senior IAS officer S K Prabakar chairman of Tamil Nadu Public Service Commission (TNPSC).

Prabakar will have a tenure of six years or till he attains the age of 62 years, whichever is earlier.

The 1989-batch officer has held several key positions including home secretary and



commissioner of revenue administration

The post fell vacant after the retirement of previous chairman K A Balachandran in 2022.

ACME Fitness offers I'Day discount

Chennai, Aug 14: Freedom sale! ACME Fitness, the best Store to buy gym equipment in India, the leading name in fitness equipment and solutions, is excited to announce its grand Independence Day Freedom Sale. From August 9th to August 25th, fitness enthusiasts can enjoy unbeatable discounts of up to 60% on a wide range of premium

fitness products. Elevate

your fitness journey

with the much-awaited

"We are excited to offer our customers incredible deals on a wide range of fitness products during this Independence Day Freedom Sale." said Ramesh Raja, Founder ACME Fitness.

Don't miss out on these fantastic deals! Visit ACME Fitness stores or our gym equipment online store from August 9th to August 25th and make the most of this Independence Day Freedom Sale.

One Point One Solutions profit up 14.13%

Chennai, Aug 14: crore in Q4 FY24, Solutions profits rose to Rs.7.60 crore up from Rs.6.66 crore in Q4 FY24, reflecting a 14.13% sequential increase and a 75.93% year-on-year growth from Rs.4.32 crore

in O1 FY24. Revenue: Grew to Rs.61.15 crore in Q1 FY25 from Rs.52.36 crore in Q4 FY24, marking a 16.79% sequential growth and a substantial 71.12% year-on-year increase from Rs.35.73 crore in

EBITDA: Increased to Rs.17.84 crore in Q1 FY25, up from Rs.15.53 year."

One Point One representing a 14.87% growth and a 39.27% rise compared to Rs.12.81 crore in Q1 FY24.

> Commenting on the results, Mr. Akshay Chhabra, Managing Director said: "This performance is a testament to our unwavering commitment to delivering value to our clients through cutting-edge BPM solutions and a strategic focus on operational efficiency. The strong momentum from this quarter provides a solid foundation for sustained growth throughout the

Actor Sandhya invited for President's 'reception

Esteemed Kuchipudi

Chennai, Aug 14: acclaimed Telugu actress Sandhya Raju has been honored with an invitation from the President of India, Draupadi Murmu, to attend the prestigious "At Home" reception at Rashtrapati Bhavan, Delhi, on the occasion of the 77th Independence

Day celebrations in 2024.

Sandhya Raju, the recipient of two National Film Awards for her debut Telugu movie Natyam, is the daughter of Tamil Nadu-based industrialist Shri P. R. Venkatrama Raja, Chairman of the Ramco Group of Industries. She is the founder of Nishrinkala Dance Academy and Nishrinkala Films in Hyderabad and has been a torchbearer for the classical dance form of Kuchipudi, bringing it to a global audience through her live performances, dance academy, and cinema.

CRIMSON METAL ENGINEERING COMPANY LIMITED CIN: L27105TN1985PLC011566 Regd.Off. 163/1, Prakasam Road, Broadway, Chennai–600108, Tamil Nadu, Contact No. 044-25240393 / 25240559; Email: investorgrievance@crmetal.in; Website: www.crmetal.in

Statement of Standalone Unaudited Financial Results for the Quarter ended 30th June, 2024

S.	Bertlandere	3 Months Ended	Previous 3 Months Ended	Ended in the Previous Year	Year to date figures for Previous Year Ended
No.	Perticulars	(30.06.2024)	(31.03.2024)	(30.06.2023)	(31.03.2024)
		Un-audited	Audited	Un-audited	Audited
1	Total Income from Operations (net)	189.56	219.47	214.26	831.74
2	Net Profit /(Loss) from the period (before Tax, Exceptional and/or Extraordinary Items)	4.70	9.06	1.67	18.10
3	Net Profit /(Loss) from the period before Tax (after Exceptional and/or Extraordinary Items)	4.70	9.06	1.67	18.10
4	Net profit /(Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	4.70	-140.33	1.67	-133.29
5	Total Comprehensive Income for the period [comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	4.70	-140.33	1.67	-133.29
6	Paid up Equity Share Capital (Face value of Rs.10/- each)	442.82	442.82	442.82	442.82
7	Earnings Per Share (Face value of Rs.10/- each)				
	Basic	0.11	-3.17	0.04	-3.01
	Diluted	0.11	-3.17	0.04	-3.01

Notes: 1. The unaudited financial results of the company for the quarter ended June 30, 2024, have been reviewed by the audit committee and approved by the board of directors a their respective meetings held on 13th August 2024.

2. The above is an extract of the detailed format of Unaudited Financial Results filed with stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosur Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Financial Results are available on the stock exchange websites www.bseindia.com and also the company's website

3. These results have been prepared in accordance with the Companies (Indian Accounting Standards) Rules, 2015 (Ind AS) prescribed under section 133 of the Companies Act 2013 and other recognized accounting practices and policies to the extent applicable.

4. As the company's business activity falls within a single primary business segment viz. Manufacturing of ERW pipes, the disclosure requirement of Accounting Standard (Ind AS 108) on "Operating Segment" is not applicable.

For CRIMSON METAL ENGINEERING COMPANY LTD.

Sd/- UMA RAJARAM

Place: Chennai Date: 13.08.2024

NATIONAL OXYGEN LIMITED CIN: L24111TN1974PLC006819 Regd.Office: No.S.-1, 2nd Floor, Alsa Mall, No.4/149, Montieth Road, Egmore, Chennai - 600 008.

Tel: 044-28520096 Fax: 044-28520095 E-mail: Contact@nolgroup.com, Website: www.nolgroup.com Extract of Standalone Unaudited Financial Results for the Quarter Ended 30th June, 2024

SI	Particulars	(Rs. In La Quarter Ended Year				
No		30-06-2024	31-03-2024	30-06-2023	31-03-2024	
		Unaudited	Refer Note 2	Unaudited	Audited	
1	Total Income from operations (Net)	1063.00	1128.09	1118.43	4575.74	
	Profit Before Interest, Depreciation & Taxes (EBITDA)	6.00	48.77	58.99	174.52	
3	Net profit / (Loss) for the period (before Tax and Exceptional and /or Extraordinary items)	(124.51)	(83.92)	(57.97)	(323.27)	
4	Net profit / (Loss) for the period before Tax (after Exceptional and /or Extraordinary items)	(124.51)	(83.92)	(57.97)	(323.27)	
5	Net profit/(Loss) for the period after Tax (after Exceptional and / or Extraordinary items)	(124.51)	(83.92)	(57.97)	(323.27)	
6	Total comprehensive Income for the period	(124.51)	(79.56)	(57.97)	(318.91)	
7	Equity Share Capital	504.24	504.24	480.23	504.24	
8	Other Equity as shown in the Audited Balance Sheet				(604.19)	
9	Earnings per share - Basic	(2.47)	(1.58)	(1.21)	(6.60)	
10	Earnings per share - Diluted	(2.47)	(1.58)	(1.21)	(6.60)	

2. The figures for the guater ended March 31, 2024 are the balancing figure between of the adulted figures of the full financial year and the published year to date figures upto the 3rd quarter of respective financial years which were subject to Limited Review by the Statutory Auditor of the Company.

3. The above is an extract of the detailed format of quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (listing and othe 3. The above is all extract or the detailed format of the Quarterly Financial Results is available on the Stock Exchanges unlied regulation; 2015. The full format of the Quarterly Financial Results is available on the Stock Exchange Websites, www.beindia.com and on the company's Website www.nolgroup.com and on the company's Website www.nolgroup.com

Place: Chenna RAJESH KUMAR SARAF MANAGING DIRECTOR - DIN:00007353 Date: 13-08-2024

COURT NOTICE BEFORE THIRD ADDITIONAL CITY CIVIL COURT, CHENNAI I-A- No. 3/2024

O.S. No. 906/2020

Kishore Gokaldas (HUF) Rep. by its Kartha Mr. Kishor Kumar Gokaldas No. 5, Bishop Wallers Avenue (East) Mylapore Chennai-6000004

DIN-07029264

Petitioner/First Defendant -Versus

(1) Mangala Krishnan (2) Vijay Krishnan (3) Sujatha

New No. 9, Old No. 6 South Avenue, Srinagar Colony Saidapet Chennai-600015

Saidapet Chennai-600015
(3rd Plaintiff represented by 1st Plaintiff sher Power Agent)

Plaintiff as her Power Agent)

Take notice that the above I.A. 3/2020-24, the Hon'ble Court was pleased to order notice to respondents 1 to 3 through paper publication returnable by 20-08-2024. Be present on the next hearing on 20-08-2024, either through your pleader or in person before the Court at 10.30 A.M., failing which the matter will be decided in your absence. decided in your absence.

D. Sairamkumar Counsel for Petitioner/First Defendant 27, Law Chambers, High court Chennai-600104. Cell No. 9444405317.

TEJASSVI AAHARAM LIMITED

Regd. Office: No. 99/5, Sneha Sadan Apartments, Nungambakkam High Road, Tirumurthy Nagar

Nungambakkam, Chennai 600034

CIN:L15549TN1994PLC028672, Email: taltdchennai@gmail.com Website: talchennai.in STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024

				Year Ended			
SI. No.	Particulars			30.06.2023 (Unaudited)	31.03.2024 (Audited)		
1	Total Income from Operations	0.00	0.00	0.00	0.00		
2	Net Profit / (Loss) for the period (before Tax,Exceptional and /or Extraordinary items)	(18.97)	(26.07)	(21.81)	(83.69)		
3	Net Profit / (Loss) for the Period Before Tax (After Exceptional and /or Extraordinary items)	(18.97)	(26.07)	(21.81)	(83.69)		
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional and /or Extraordinary items)	(18.97)	(26.07)	(21.81)	(83.69)		
5	Total Comprehensive Income for the period {Comprising Profit/(Loss) for the period (after tax) and other Comprehensive Income (after Tax)}	(18.97)	(26.07)	(21.81)	(83.69)		
6	Equity Share Capital (Face Value of Rs.10/- each)	700	700	700	700		
	Earnings Per Share (of Rs 10/- each) for Continuing and discontinued operations	-	-	-	-		
7	a) Basic	(0.27)	(0.37)	(0.31)	(1.20)		
	b) Diluted	(0.27)	(0.37)	(0.31)	(1.20)		

Place: Chennai

Date: 13th August 2024

1) The above finacial results has been reviewed by the audit committee and approved by the board of directors in the board meeting held on 13th August 2024. And Statutory auditor has given unmodified review report."

The company operates in only one segment and the company assessed the impact of any internal or external information available up to the date of approval of these financial results and concluded

For Tejassvi Aaharam Limited

Mr. S Shyamkumai **Managing Director** DIN: 09098976

PRITHVI EXCHANGE (INDIA) LIMITED

CIN: L30006TN1995PLC031931 Regd. Office: Gee Gee Universal, 2nd Floor, Door No.2, Mc Nichols Road, Chetpet, Chennai – 600031, Tamil Nadu Website: www.prithvifx.comEmail: secy@prithvifx.com, Phone: 044 -43434261

(Amount Rs. In Lakhs)

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER

	ENDED 30 JUNE 2024								
		STAND	ALONE	CONSC	DLIDATED				
SI. No.	Particulars	3 Months ended 30/06/2024	Corresponding 3 months ended 30/06/2023 in the previous year	3 Months ended 30/06/2024	Corresponding 3 months ended 30/06/2023 in the previous year				
1	Total Income from Operations	109,808.39	97,489.30	109,808.39	97,489.30				
2	Net Profit for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	593.46	233.58	593.44	233.53				
3	Net Profit for the period before tax (after Exceptional and/or Extraordinary items)	593.46	233.58	593.44	233.53				
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and/or Extraordinary items)	435.46	173.58	435.44	173.53				
5	"Total Comprehensive Income / (Loss) for the period [Comprising Profit/(Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]"	463.92	198.94	463.90	198.89				
6	Equity Share Capital	824.97	824.97	824.97	824.97				
7	Other Equity as shown in the Audited Balance Sheet of current year								
8	Earning per Share (of Rs. 10 each)								
	(1) Basic (Rs.)	5.28	2.10	5.28	2.10				
	(2) Diluted (Rs.)	5.28	2.10	5.28	2.10				
Noto :	·								

1) The above is an extract of the detailed format of Unaudited Standalone and Consolidated Financial Results filed with BSE and NSE under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Standalone and Consolidated Financial Results are available on the websites of BSE (www.bseindia.com) and Company (www.Prithvifx.com).

BHARAT TEXTILES & PROOFING INDUSTRIES LIMITED 994, SATHYAVEDU ROAD, T, SURAVALIKANDIGAI, SIRUPUZHALPET (P), GUMMIDIPOONDI, TAMILNADU, INDIA, 601201

CIN: L17111TN1990PLC020072

STATEMENT OF STANDALONE UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 30TH JUNE 2024

		Foi	Rupees in la		
SL.		30.06.2024	30.06.2023	31.03.2024	
No	Particulars Particulars	Unaudited	31.03.2024 Audited	Unaudited	Audited
1	Income from Operations	Ullaudilled	Audited	Ullaudited	Auditeu
	·			****	
	(a) Revenue from Operations	289.66	835.22	282.59	1,745
	(b) Other Income	1.91	2.02	1.31	5
	Total Income from operations (a + b)	291.57	837.24	283.90	1,751
2	Expenditure				
	(a) Cost of Material Consumed	189.32	666.46	164.72	1,130
	(b) Purchase of Traded Goods	-	-		
	(c) Change in Inventory	(24.17)	65.33	(6.94)	121
	(d) Employees benefits expense	33.18	25.12	32.34	135
	(e) Finance Cost	15.17	5.97	21.11	69
	(f) Depreciation and amortisation	15.69	15.90	16.05	64
	(g) Establishment & Other expenses	58.36	52.35	52.06	211
	Total expenses	287.55	831.13	279.34	1,732
3	Profit/(Loss) (-) from operations before other income,				· ·
	finance costs & exceptional items (1-2)	4.02	6.11	4.56	18
4	Exceptional items				
5	Profit/(Loss)(-) Before Extra Ordinary items & Tax	4.02	6.11	4.56	18
6	Extra Ordinary Items	-	-	-	
7	Profit (+)/Loss (-) before tax	4.02	6.11	4.56	18
8	Tax expense				
	(a) Current Tax				
	(b) MAT Credit				
	(c) Deferred Tax	-	4.96		4
9	Net Profit (+)/Loss (-) for the period				-
	from continuing operations	4.02	1.15	4.56	13
10	Profit(+) /loss(-) from discontinuing operations				
11	Tax expense of discontinuing operations				
12	Profit or loss from discontinuing operations (after tax)				
13	Profit (+)/Loss (-) for the period (9+12)	4.02	1.15	4.56	13
14	Other Comprehensive Income				
	A.(i) Items which will not be reclassified to profit and loss	-	-		
	(ii) Income tax relating to items that will not be reclassified				
	to profit and loss	-	-	-	
	B.(i) Items which will be reclassified to profit and loss	-	-	-	
	(ii) Income tax relating to items that will be reclassified				
	to profit and loss		-	-	
15	Total Comprehensive Income for the period (13+14) comprising	4.00			
40	profit (+)/Loss(-) and other comprehensive income for the period	4.02	1.15	4.56	13
16	Paid up equity share capital (Face Value of Rs.10 each)	585.71	585.71	585.71	585
17	Other equity				(401.
18	Earnings per share (for continuing operations)				
	- Basic & Diluted	0.07	0.02	0.08	0
19	Earnings per share (for discontinued operations)				
	- Basic & Diluted	-	-	-	
20	Earnings per share				
	(for discontinued and continuing operations)				
	- Basic & Diluted	0.07	0.02	0.08	0

The above is an extract of detailed format of Quarterly audited Financial Results filed with stock exchange under Regulation 33 of the SEBI (Listing Obligation and Disclosure Requirements) Regulations 2015. The full format of the Quarterly audited financial results are available on

the Stock Exchange website at www.bseindia.com.

The Statutory Auditors have expressed an Unqualified Opinion on the quarterly financial ended 30th June 2024.

The above standalone unaudited financial results for the quarter ended 30th June, 2024 have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors on in their meeting held on 13th August 2024 and the statutory auditors of the company have

conducted a limited review of the above unaudited standalone financials results for the quarter ended 30th June 2024.

The above unaudited standalone financial results for the quarter ended 30th June, 2024 are prepared in accordance with the Indian Accounting Standards (Ind - AS) as prescribed under section 133 of the Companies Act, 2013 Read with Rule 3 of the Companies (Indian

Accounting Standards), Rules 2015 and Companies (Indian Accounting Standards) Amendment Rules, 2016.

The Company operates only in one Business Segment i.e "Manufacturing and marketing of cotton canvas" and hence does not have any reportable segments as per Indian Accounting Standard 108 "Operating Segments". Deferred Tax provision will be made at the year end.

Previous quarter's/ Year's figures have been regrouped/ reclassifed and rearranged whereever necessary to correspond with the current

For and on behalf of the Board of Director

AJEET KUMAR BHANDARI

Place : Chennai Date : 13.08.2024

quarter's/ year's classification/ disclosure.



வேல்ஸ் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ஆர்த்தி கணேஷ் தலைமையில் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் 10,000 மறுசுழற்சி பைகளை உருவாக்கி சாதனை

ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம் பிடித்தனர்

தாம்பரம், ஆக.14 பல்லாவரம் வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மறுசுழற்றி உருவாக்கி பைகளை சாகனை புரிந்துள்ளனர்.

வேல்ஸ் வித்யாஷ்ரம் பள்ளியை ஆயிரம் மாணவர்கள் ஒன்றிணை<u>ந்து</u> சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இயற்கைக்கு விளைவிக்காத மறுசுழ**ற்**சி தீங்கு செய்யும் வகையில் பழைய துணிகளை காகிதம் மற்றும் கொண்டு பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வகையில் 10 ஆயிரம் பைகளை உருவாக்கி புதிய சாதனை படைத்துள்ளனர்.

ஆசியா சாதனையை மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் வழிகாட்டுதலின்படி, வேல்ஸ் கல்வி குழுமங்களின் நிர்வாக ஆர்த்தி கணேஷ் அறங்காவலர் தலைமையில். வேல்ஸ் கல்வி குழுமங்களின் துணைத் தலைவர் முன்னிலையில் கணேஷ் ப்ரீத்தி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த தாம்பரம் நகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் சமய் சிங் மீனா விருந்தினராக பங்கேற்று சிறப்பு மாணவர்களை பாராட்டினார்.

அப்போது அவர் பேசுகையில், பாதுகாப்பு என்பது சுற்றுச்சூழல் மாணவ பருவத்திலிருந்தே துவங்க வேண்டும். இந்த சாதனை இயற்கை மீது நீங்கள் கொண்டுள்ள மதிப்பையும்,

அக்கறையையும் உணர்த்துகின்றது. கல்வியுடன் மாணவர்கள் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் கற்றறிந்து கொள்ள வேண்டும். வளமான இயற்கைச் சூழல் மட்டுமே எதிர்காலத்தை நமக்கு வழங்கும், எனவே நாம் அனைவரும் இணைந்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் வித்யாஷ்ரம் பள்ளி முதல்வர் ஜே.ஏ. கதீஜா, வேல்ஸ் கல்வி குழுமங்களின் இயக்குநர் விஜயகுமார், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் நடுவர் விவேக் நாயர், கல்வி நிலைய துறை தலைவர் வசந்தி விஸ்வநாதன், உதவி பொது மேலாளர் சாய் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்க 80 பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடர விருப்பமா? சென்னையில் 17ந் தேதி 'கல்வி வாய்ப்பு கண்காட்சி'

சென்னை, ஆகஸ்ட் 14-அமெரிக்கவில் உயர்கல்வியைத் தொடர்வது சம்பந்தமாக அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான எஜுகேஷன் **ധ്വ**ൺർ (EducationUSA) இந்தியா முழுவதும் கல்வி வாய்ப்பு கண்காட்சியை நடத்துகிறது. இம்மாதம் 16ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கி 25ந் தேதி அன்று புதுடெல்லியில் முடிவடையும் வகையில், 8 கண்காட்சிகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

சென்னையில் 17ந் தேதி அன்று ஓட்டல் ஹில்டனில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

முதுநிலை இளநிலை, மற்றும் சோ படிப்புகளில் முனைவர் விரும்பும் மாணவர்கள், அமெரிக்கா முழுவதிலும் உள்ள 80க்கும் பெற்ற மேற்பட்ட அங்கீகாரம் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்<u>லூ</u>ரிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். பங்கேற்புக் இக்கண்காட்சியில் கட்டணம் இல்லை, ஆனால் செய்தல் பதிவு அவசியம்.

பங்கு ஒன்றின் வருவாய் (தலா ரூ,10/-)

மேலும் விவரங்களுக்கும் பதிவு செய்துகொள்வதற்கும் https:// bit.ly/EdUSAFair24Emb என்னும் முகவரியில் பார்வையிடலாம்.

கல்விக் கண்காட்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் , கார்செட்டி, "எஜுகேஷ்ன் யுஎஸ்ஏ நடத்தும் இந்த கண்காட்சிகள் அமெரிக்கா வழங்கும் அற்புதமான கல்வி வாய்ப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கான சிறந்த வழியாகும். மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை . ஆகிய எந்தத் கொண்டவராக அல்லது வணிகம் ஆர்வம் துறையில் இருந்தாலும், உங்கள் கனவகளை அடைவதற்கு உதவக் கூடிய படிப்பு இங்கு உள்ளது'' என்றார்.

''பெரிய அளவிலான கல்லூரிகள் அமெரிக்கக் பல்கலைக்கழகங்களின் மற்றும் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும், கல்லூரி விண்ணப்பம் மற்றும் செயல்முறை விசா பற்றிய அமர்வுகளில் கல**ந்**து ்கொள்வதற்குமான வாய்ப்புகளையும்

இக்கண்காட்சிகள் வழங்குகிறது.

மாணவர் சேர்க்கைகள். அவர்களுக்கான உதவித்தொகைகள், வளாக வாழ்க்கை, அமெரிக்காவில் கல்வி குறித்த பெறுவது தகவல்களை மாணவர்கள் நேரடியாகப் பெறலாம். அமெரிக்காவில் பயில்வது குறித்த கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உதவிகளையும் மாணவர்களும் . அவர்களது குடும்பத்தினரும் பெறுவதை உறுதி குறிக்கோள்" எங்கள் செய்வதே என்றும் அவர் கூறினார்.

''எஜுகேஷன் யுஎஸ்ஏ'' என்பது 175 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 430 க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களைக் கொண்ட அமெரிக்க அரசுத் துறை அமைப்பு ஆகும். இந்தியாவில், புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் ஆகிய 5 நகரங்களில் உள்ள மையங்கள் மூலம் எஜுகேஷன் *யுஎஸ்ஏ*வின் ஆலோசனை சேவை வழங்கப்படுகிறது. இது பற்றி மேலும் www.educationusa.in தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

-3.01

கிரிம்சன் மைட்டல் இன்ஜினியரிங் கம்பெனி லிமிடைட்

CIN: L27105TN1985PLC011566 பதீவு அலுவலகம் : எண். 163/1, பிரகாசம் சாலை, இரண்டாவது தளம். பிராட்வே, சென்னை – 600 108, தமிழ்நாடு. போன் : 044- 25240393 / 25240559 இ–மெயில் : investorgrievance@crmetal.in; இணையதளம் : www.crmetal.in 30-06-2024 அன்றுடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

(30-06-2024) (31-03-2024) (30-06-2023) (31-03-2024) அன்றுடன் முடிந்த முந்தைய ஆண்டின் தொடர்புடைய 3 மாதங்க முடிந்த 3 மாதங்கள் முந்தைய 3 மாதங்கள் (த.ஆனது) (த.ஆகாதது) (த.ஆனது) செயல்பாடுகளில் இருந்து மொத்த வருமானம் (நிகர்) 219.47 214.26 831.74 189.56 நடப்பு காலத்துக்கான நீகர லாபம் / (நஷ்டம்) (வரி, விலக்கு பெற்ற ரகங்க 4 70 9.06 18 10 மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு முந்தையது) நடப்பு காலத்திற்கான நீகர லாபம் / (நஷ்டம்) வரிக்கு முந்தையது (விலக்கு பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது) 4.70 9.06 1.67 18.10 நடப்பு காலக்கிற்கான நீகா லாபம் / (நஷ்டம்) வரிக்கு பிந்கையது (விலக்க 4.70 -140.33 1.67 -133.29 பெற்ற ரகங்கள் மற்றும் / அல்லது சிறப்பு ரகங்களுக்கு பிந்தையது) நடப்பு காலத்தீற்கான வொத்த விரிவான வருவாய் (நடப்பு காலத்தீற்கான லாபம் / (நஷ்டம்) (வரிக்கு பிந்தையது) மற்றும் இதர விரிவான வருவாய் 4.70 -140.33 1.67 -133.29 (வரிக்கு பிந்தையது) 6 செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் (தலா ரூ.10/–) 442.82 442.82 442.82

-3.17

-3.17

0.04

கரிப்ப

என்

30-06-2024 சின்றுடன் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நீதீநீலை முடிவுகள் தணிக்கையாளர்கள் குழுவால் மறு ஆய்வு செய்யப்பட்டு 13-08-2024 சின்று நடைபெற்ற கம்டெ இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. மேற்குறிப்பிடப்பட்டவைகள் 2015-ம் வருடத்திய SEBI (பொறுப்புகளை பட்டியலிடுதல் மற்றம் தேவைகளை வெளிப்படுத்துதல்) விதிமுறைகளில் 33-வது விதிமுறையின் கீழ் பங்கு வர்த்தக நீறுவன

0.11

தாக்கல் செய்யப்பட்ட நீதீநிலை முடிவுகளின் விரிவான படிவத்தின் சுருக்கமான அறிக்கையாகும். மேற்குறிப்பிடப்பட்ட நீதீநிலை முடிவுகளின் சுருக்கத்தின் முழுபடிவத்தையும் பங்கு வர்த்தக நீறுவனத்தின் இணையதளத்திலும் WWW.bseindia.com மற்றும் கம்பெனிகள் இணையதளத்திலும் WWW.crmetal.in காணலாம் நிறுவனங்கள் சட்டம் 2013 இன் பிரிவு 133 இன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்கள் (இந்திய கணக்கியல் தரநிலைகள்) விதிகள், 2015 (Ind AS) மற்றும் பிற அங்கீகரிக்கப்பட்ட கணக்கியல் நடைமுறைக

நறுவலங்கள் கடை 2013 இரு பாய்கு 153 கண் கூற பாற்தலர்கள் பட்டுள்ளன. மற்றும் கொள்கைகளின்படி இந்த முடிவுகள் தயாரிக்கப்படுள்ளன. நிறுவனத்தின் வணிகச் செயல்பாடு ஒரு முதன்மை வணிகப் பிரிவுக்குள் வருவதால். ERW குழாய்களின் உற்பத்தி, ''இயக்கப் பிரிவில்'' கணக்கியல் தரநிலையின் (Ind AS 108) வெளிப்படுத்தல் தேவை பொருந்தாது. இடம் : சென்னை தேதி : 13-08-2024 முழுநேர இயக்குர் DIN No. 07029264

APOLLO SINDOORI

நாள்: 13.08.2024

அடிப்படை

தீட்பம்

அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் லிமிடெட்

CIN:L72300TN1998PLC041360 பதிவு அலுவலகம் : உசேன் மேன்ஷன், தரை தளம், எண்.43/5, கிரீம்ஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.

தொ.பே.:044 49045000, மின்னஞ்சல்: info@apollosindoori.com, இணையதளம்: www.apollosindoori.com 30 ஜூன் 2024 - ல் முடிந்த காலாண்டிற்கான தனித்தியங்கும் மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் சுருக்கம்

(ரு. லட்சத்தி									
		தனித்	தியங்கும்			ஒருங்கி	றணந்த		
விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.06.2024 (Unaudited)	31.03.2024	முடிந்த காலாண்டு 30.06.2023 (Unaudited)	31.03.2024	முடிந்த காலாண்டு 30.06.2024 (Unaudited)	முடிந்த காலாண்டு 31.03.2024 (Audited)	முடிந்த காலாண்டு 30.06.2023 (Unaudited)	முடிந்த ஆண்டு 31.03.2024 (Audited)	
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	7,182.22	7,385.34	6,734.63	28,621.18	12,769.91	13,529.86	12,103.68	51,940.67	
செயல்பாடற்ற பிற வருமானம்	206.93	268.87	20.93	662.34	271.92	388.27	231.86	1,051.50	
மொத்த வருமானம்	7,389.16	7,654.21	6,755.56	29,283.52	13,041.83	13,918.13	12,335.54	52,992.17	
இக்காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	375.90	450.16	302.92	1,420.14	350.91	447.07	560.14	1,914.68	
வரிக்கு முன் இக்காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்)	375.90	450.16	302.92	1,420.14	350.91	447.07	560.14	1,914.68	
வரிக்கு பின் இக்காலத்திற்கான நிகர இலாபம்/(நஷ்டம்) (விதிவிலக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு பின்)	234.01	272.44	219.12	1,003.19	148.79	172.22	382.62	1,106.86	
இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான இலாபம் (நஷ்டம்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)	234.01	481.73	219.12	1,212.48	206.07	283.84	598.63	1,546.28	
சம பங்கு மூலதனம் (முக மதிப்பு ஒவ்வொறு பங்கிற்கும் ரூ.5)	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	
பங்கு ஆதாயங்கள் (ரூ.) (ஒவ்வொறு பங்கிற்கும் ரூ.5) அடிப்படை மற்றும் நீர்த்த (வருடாந்திர அற்ற)	9.00	10.48	8.43	38.58	5.72	6.62	14.71	42.57	

1. மேற்கண்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் கம்பெனியின் தணிக்கை குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு 13.08.2024 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது

2. மேற்குரிப்பிட்ட காலாண்டுக்கான ஊூன் 30 2024 -க்கான கேர்வ செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு கேவைகள்) விகிகள் 2015 விகி 33-ன் கீம் ஸ்டாக் ாக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான ஜூன் 30 2024-ல் தணிக்கை செய்யப்பட்ட தனித்தியங்கும் மற்றும் ஒருங்கிண ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டுக்கான ஜூன் 30 2024-ல் தணிக்கை செய்யப்பட்ட தனித்தியங்கும் மற்றும் ஒருங்கிண ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்-ன் இணையதளம் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணைய தளம் www.apollosindoori.com-ல் கிடைக்கும்.

3. மேற்குறிப்பிட்ட முடிவுகள் கம்பெனிகளின் சட்டம் 2013, பிரிவு 133-ன் கீழ் கம்பெனிகளின் விதிகள் (Indian Accounting Standard) (IND AS) 2015-ல் குறிப்பிட்டுள்ள

இயக்குநர்கள் குழுவிற்காக அவர்கள் சார்பாக G.வெங்கட்ராமன்,

பெயர் மாற்றம்

SUR NAME GIVEN NAME: VIJITHA M பிறந்த தேதி: 25/08/1996, முகவரி: மனை எண். 4 & 5. சுரி ஆத்ரேயா அப்பார்ட்மெண்ட்ஸ், சாந்தி அவென்யூ, சிட்லப்பாக்கம் செம்பாக்கம், தாம்பரம், தமிழ்நாடு -600 073 என்ற முகவரியில் வசிக்கும் நான் இனி NEW NAME : SUR NAME :

GIVEN NAME: VIJITHA RAO என்று அழைக்கப்படுகிறேன் M AHTILIV

வீடு மனை ஏல விற்பனை

சென்னை - 49, பெரம்பூர் வட்டம், நெ.73, வில்லிவாக்கம் கிராமம், மேட்டுத் தெருவில் கிராம நத்தம் கதவு நெ.17/2ல் உள்ள **திரு.M**.ப**ழனி-**க்கு

சொந்தமான வீடும் மனையும் அதே இடத்தில் 17.08.2024 அன்று மாலை 5.00 மணிக்கு ஏல விற்பனை செய்யப்படும்.

ஸ்ரீ ராஜ் & கோ, சென்னை–1 Ph: 2538 5686

ENROLLMENT NOTICE After ten days of the publication this notice and within months thereafter VISHNUDHARSHINI.S, S.Selvan, aged 24 ermanently residing at No.4, 1st Street, Shivaji Nagar, Tondiarpet Chennai-600081 Intend having my enrollment as an Advocate moved before the Bar Council of Tamilnadu, Bar Council Tamilnadu, Bar buildings, High Court campus Chennai-104. Those who have any valid objection may notify the ame to the Bar Council within

VISHNUDHARSHINI.S

பொது அறிவிப்பு

ஆவணம் காணவில்லை இதன் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிப்பத யாதெனில், பு**துப்பாக்கம் கிராமம்,** முன்ப திருப்போரூர் தாலுகா இப்போது வண்டலா ் செங்கல்பட்டு மாவட்டம், சா்வே ர், '**'கோல்டன் கவுண்டி''** லேஅவுட் ம**ணை எண்**.35ல் உள்ள 488 சதுர அடி விஸ்தீரணம் கொண்ட நிலம் தொடர்பாக **திருப்போரூ**ர் சார் பதிவ 600 129 என்ற முகவரியில் வசிக்கும் எனது கட்சிக்காரா் Ms. B. மஜிதா சுல்தானா பாவீன் ஆவண சரிபார்ப்புக்காக வீட்டுக்கு அருகில் உள்ள டையில் ஜெராக்ஸ் எடுக்கச் சென்றபோது அது ாணாமல் போய்விட்டது. அதை எனது கட்சிக்காரா ாங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. மேற்கண்ட சொத்தின் மீது யாருக்கேனும் ஏதேனுட உரிமை அல்லது பாத்தியதை இருந்தால், இந்தப் விளம்பரம் வெளியான நாளிலிருந்து பத்து நாட்களுக்குள், கீழே கையொப்பமிட்டவருக்குத்

தகுந்த ஆவணச் சான்றுகளுடல் எழுத்துப்பூர்வமாக அவர்களின் உரிமைகோரணை ஆதார ஆவணங்களுடன் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ளபடி பத்து நாட்களுக்குள் அத்தகைய உரிமைகோரல் அல்லது ஆட்சேபனை பெறப்படாவிட்டால் ஆவணங்கள் தொலைந்துவிட்டன மற்பும் தொலைந்துவிட்டன னடுபிடிக்க முடியாதவை என்று உறுதியா

சௌமியா, வழக்கறிஞர் பி4, நவின் சுந்தரம் அபார்ட்மெண்ட்ஸ், எண். 8, 9வது தெரு, நங்கநல்லூர், னை – 600 061, மொபைல் : 98401

சார்பு நீதிமன்றம், ஆலந்தூர் அ**சல் வழக்கு எண். 197 / 2023** பிஜயலட்சுமி, இளவர் ரிதன்யாழூ இளவர் இஷாந்த் யாதவ்

ே மற்றும் 3 இளவர்களின் பாதுகாவலர் சிநேகிதி விஜயலட்சுமி) ...வாதிகள் எகிர் வே. ஜெயபிரகாஷ் நாராயணன்

மேற்படி வாதி ஆலந்தூ நீதிமன்றக்கி**்** மேற்சொன்ன வழக்கில் 1) வாதிகளுக்கு பராமரிப்புத் தொகை வழங்கக் கோரியும் (2 சொக்கை பற்றுகைப்படுத்தவுப் பிரதிவாதி வில்லங்கமோ அல்லது விற்பனையோ செய்யக் ு. கூடாது என்றும முல்லட் கோரியும் தங்களுக்கு எதிராக மேற்படி வழக்கானது தாங்கள் வருகைக்காக வாய்தா 03.09.2024 அன்று போடப்பட்டுள்ளது. ஆகவே தாங்கள் 03.09.2024 அன்று காலை நாதன். 10 மணியளவில் கேரிலோ அல்லது தங்கள் வழக்கறிஞர் மூலமாகசே தங்கை. மேற்படி ந்துமண்றத்து -ஆஜராகி தங்களுக்கு இருக்கும் ----- கோணையை தெரிவித்துக் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது தவறும் படசத்தில் தங்களை தோன்றாத் தரப்பினராக கருதி தங்களுக்கு எதிராக வழக்கு ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

ஆர். சுந்தரமதுரா ஹரிகிருஷ்ணன் வாதிகளின் வழக்கறிஞர்கள்

BEFORE THE HON'BLE FAMILY COURT AT CHENNAL H.M.O.P No.1158 / 2024 G.Gopi, M/57

S/o.Govindarajan, No.10/45, Natesan Salai 1st Street. Triplicane, Chennai-600 005 ...Petitioner/Husband

1) Geetha, F/42, W/o.Gopi. No.7/13, Vanniyar Street, Sadurangapattinam, Kalpakkam Kanchipuram-603102 Presently residing at: Geetha. C/o.Parathaban. No.82, V.R.Pillai Street, Parthasarathi Saba, Triplicane, Chennai-600 005 1st Respondent/Wife

2) Pari. M/53, No. 26/19. Chennai-600 020

Geetha, C/o Parathaban No.82, V.R.Pillai Street, Parthasarathi Saba.

Triplicane, Chennai-600 005 Please take notice that in the H.M.O.P No.1158 / 2024. The said petition, came up before the III Additional Family Court on 03.08.2024, wherein the Honorable Court was pleased to ordered for substituted service by Paper Publication to you returnable by 03.08.2024

Kindly be present before the Hon'ble III Additional Family Court at chennai on 11.09.2024 at 10.30 a.m. withiut fail, failing which the matter will be decided

You are therefore take notice and appear in this matter in person on 11.09.2024 failing which the Hon'ble Court ma decide the matter in yours absence.



சான்கோ டிரான்ஸ் லிமிடெட்

CIN L60220TN1979PLC007970

பதிவு அலுவலகம்: எஸ்.டி. டவர், புதிய எண். 24 மற்றும் 25, 2வது தளம், இரண்டாவது லைன் பீச் ரோடு சென்னை—600 001. Tel: +91-44-6644 9000 Fax: +91-44-6644 9009 E-mail: shareholder@sancotrans.com; website; www.sancotrans.com

பங்குதாரர்களுக்கு அறிவிப்பு

44வது வருடாந்திர பொதுக்கூட்டம் மற்றும் புத்தகம் மூடல் தேதிகள்

கம்பெனிகள் சட்டம் 2013ன் (சட்டம்) பொருந்தக்கூடிய பிரிவுகள் மற்றும் அதன் கீழுள்ள விதிகள் மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா (செபி) (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 (செபி பட்டியல் கட்டுப்பாடுகள்) மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை அமைச்சகத்தினால் (எம்சிஏ) வெளியிடப்பட்டஏப்ரல் 08, 2020, ஏப்ரல் 13, 2020, மே 05, 2020, ஜனவரி 13, 2021, டிசம்பர் 08, 2021, டிசம்பர் 14, 2021, மே 05, 2022, டிசம்பர் 28, 2022 மற்றும் செப்டம்பர் 25, 2023 தேதியிட்ட பொது சுற்றறிக்கைகள் மற்றும் இதர பொருந்தக்கூடிய சுற்றறிக்கைகள் மற்றும்மே 12, 2020, ஜனவரி 15, 2021 மற்றும் மே 13, 2022, ஊன்வரி 05, 2023 மற்றும் அக்டோபர் 07, 2023 தேதியிட்ட செபி சுற்றறிக்கையின்படி ் (கூட்டாக ''தொடா்புடைய சுற்றறிக்கைகள்' என்று குறிப்பிடப்படும்), வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த கம்பெனியின் நாற்பத்து நான்காவது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) திங்கட்கிழமை, செப்டம்பர் 09, 2024 அன்று இந்திய நேரப்படி காலை 10.15 மணிக்கு காணொளி காட்சி (VC)/பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலமாச நடைபெறுகிறது என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. VC/OAVM மூலமாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். சட்டப் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச எண்ணிக்கையை கணக்கிடுவதற்காக VC/OAVM வசதி மூலமாக பங்கேற்கும் உறுப்பினர்கள் கணக்கிடப்படுவார்கள்.

தொடர்புடைய சுற்றறிக்கைகளுக்கு இணங்க, 2023–24–ம் நிதி ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கைகள் இயக்குனர்கள் குழு அறிக்கை, தணிக்கையாளர் அறிக்கை, தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை அறிக்கைகள் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ஆகியவை கம்பெனி/டெபாசிட்டரி பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த கம்பெனியின் உறுப்பினர்களுக்கு ஆகஸ்ட் 13, 2024 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன வருடாந்திர அறிக்கை மற்றும் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு ஆகியவை கம்பெனியின் இணையதளம் www.sancotrans.com மற்றும் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் அதாவது பிஎஸ்இ லிமிடெட் www.bseindia.comல் உள்ளது. அவற்றை படியிறக்கம் செய்த

சட்டப்பிரிவு 108 மற்றும் திருத்தப்பட்ட கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 20 மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 விதி 44ன்படி, சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட்டினால் (CDSL) அளிக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு முறையை (தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு) உபயோகித்து வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீர்மானங்களின் மீது வாக்களிக்கும் வசதிடை உறுப்பினர்களுக்கு கம்பெனி அளித்துள்ளது.

கட் ஆப் தேதியான செப்டம்பர் 02, 2024 அன்று கம்பெனியின் செலுத்தப்பட்ட பங்கு மூலதனத்தில் அவர்கள் வைத்திருக்கும் சமபங்குகளின் விகிதத்தில் உறுப்பினர்களின் வாக்களிக்கும் உரிமை இருக்கும். மேலும் மின்னணு வாக்குப்பதிவு முறை மூலம் வாக்களிப்பதற்கான வசதியும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கிடைக்கும், மேலும் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காமல் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்க முடியும். ஒரு உறுப்பினா் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் தனது வாக்களிக்கும் உரிமையைப் வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு 06.09.2024 அன்று இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு தொடங்கி 08.09.2024 அன்று இந்திய நேரப்படி மாலை 5.00 மணிக்கு முடிவடைகிறது. மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்படமாட்டாது.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பின்னர் ஆனால் கட் ஆப் தேதி அன்றோ அல்லது அதற்கு முன்னரோ கம்பெனியில் உறுப்பினராக நபர், தொலைதூர மின்னணு வாக்குப்பதிவிற்கான ஆதார சான்றுகளை பெற திரு. ராகேஷ் டால்வி, சிடிஎஸ்எல், ஏ விங், 25வது தளம் மாரத்தான் பியூசரெக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை—400 013, email id: helpdesk evoting@cdslindia.com தொலைபேசி எண் 18002005533 அவர்களுக்கு எழுதலாம்.

மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி தொடர்பான அனைத்து குறைகளையும் திரு. ராகேஷ் டால்வி மேலாளர், (சிடிஎஸ்எல்) சென்டரல் டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம் மாரக்கான் பியுசரெக்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என் எம் உோஷி மார்க், லோயர் பரேல் (கிமக்கு) மும்பை—400 013க்கு அனுப்பலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது தொலைபேசி எண் 022—23058542/43ல் தொடர்பு கொள்ளலாம்

வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி, கம்பெனிகள் சட்டம் 2013, பிரிவு 91, கம்பெனிகள் (மேலாண்மை மற்றும் நிர்வாகம்) விதிகள் 2014, விதி 10 (1) மற்றும் செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 42ன்படி, கம்பெனி உறுப்பினர்கள் பதிவேடு மற்றும் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் 03.09.2024 முதல் 09.09.2024 முடிய (இரண்டு நாட்களும் சேர்த்து) மூடப்பட்டிருக்கும் என்று இதன் மூலம் மேலும் அறிவிக்கப்படுகிறது.

இடம்: சென்னை

ஒப்பம்/– பிரசன்னா N கம்பெனி செயலாளர்

அரிஹந்த்'ஸ் செக்யூரிடீஸ் லிமிடெட் பதிவு அலுவலகம் 138, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை–600 004.

30.06.2024ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகள்

			முடிந்த காலாண்டு			
வ. எண்	விவரங்கள்	மதிப்பாய்வு செய்யப்பட்டது	தணிக்கை யானது	மதிப்பாய்வு செய்யப்பட்டது	தணிக்கை யானது	
		முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	
		30.06.2024	31.03.2024	30.06.2023	31.03.2024	
	செயல்பாடுகள் மூலம் வருமானம்					
a.	செயல்பாடுகள் மூலம் வருவாய்					
	(i) டிவிடெண்ட்	2.15	7.86	3.08	25.3	
	(ii) வட்டி ரசீதுகள்	-	0.38	-	0.3	
	(iii) வருமான வரி கணக்கில் திரும்ப பெற்றது மீதான வட்டி	-	-	-		
	(iv) இதர நிதி ரசீதுகள்	-	-	-		
	(v) வைப்புத் தொகை வட்டி		-	-		
	மொத்தம் A	2.15	8.23	3.08	25.7	
b.	மொத்த வருமானம்					
	(v) இதர செயல்பாட்டு வருவாய்	62.27	25.82	60.36	255.1	
	மொத்தம் B	62.27	25.82	60.36	255.1	
	ஆக மொத்தம் (A+B) 1	64.43	34.05	63.43	280.9	
	செலவுகள்					
	a. வர்த்தகத்தில் பங்கு கொள்முதல்	-	-	-		
	b. ஊழியர் நல செலவுகள்	5.97	47.13	4.06	61.4	
	с. நிதி செலவு					
	d. தேய்மானம் மற்றும் கடன் தீர்த்தல் செலவுகள்	-	-	-		
	e. வராக் கடன்கள்					
	f. என்பிஏ ஒதுக்கீடு					
	g. நன்கொடை	1.21	0.56	-	15.5	
	h. இதர செலவுகள்	11.23	27.02	11.76	57.2	
	மொத்த செலவுகள் –2	18.42	74.71	15.83	134.2	
3	விலக்கு மற்றும் அசாதாரண அயிட்டங்கள் மற்றும் வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (1-2)	46.01	(40.66)	47.61	146.6	
4	விலக்கு அயிட்டங்கள்	-	-	-		
5	அசாதாரண அயிட்டங்கள் மற்றும் வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (3-4)	46.01	(40.66)	47.61	146.6	
6	அசாதாரண அயிட்டங்கள்	-	-	-		
7	வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்) (5-6)	46.01	(40.66)	47.61	146.6	
8	வரி செலவுகள்	-	-	-		
	l முந்தைய காலத்திற்கான வருமான வரி செலவுகள்	-	-	-		
	ii நடப்பு ஆண்டு	-	42.95	-	42.9	
	iii ஒத்திவைக்கப்பட்ட வரி	-	-	-		
	iv. இதர வரி	-	-	-		
	மொத்த வரி செலவுகள்	-	42.95	-	42.9	
9	தொடர் செயல்பாடுகள் மூலம் காலத்திற்கான நிகர லாபம்/நஷ்டம் (7-8)	46.01	(83.61)	47.61	103.6	
10	நிறுத்தப்பட்ட செயல்பாடுகள் மூலம் லாபம்/நஷ்டம்	•	-	-		
11	சிறுபான்மையினர் நலனுக்கு முன் காலத்திற்கான லாபம்/நஷ்டம் (9-10) -	-	-	-		
12	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்)	46.01	(83.61)	47.61	103.6	
13	இதர விரிவான வருமானம்:					
	(i) லாபம் அல்லது இழப்புக்கு மறுவகைப்படுத்தப்படும் பொருட்கள் : பங்குகள் மதிப்பில் லாபம்/(நஷ்டம்)		1,739.94	-	1,739.9	
	மொத்த இதர விரிவான வருமானம்	•	1,739.94	-	1,739.9	
14	காலத்திற்கான மொத்த இதர விரிவான வருமானம் செலுத்தப்பட்ட சம பங்கு மூலதனம்	46.01	1,656.33	47.61	1,843.6	
	(பங்குகள் முக மதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/-)	50,000,000.00		50,000,000.00	50,000,000.0	
	a. அடிப்படை	0.09	3.31	0.10	3.6	
	b. பலமிழந்தது	0.09	3.31	0.10	3.6	

. . . ஒப்பீட்டிற்காக எங்கெல்லாம் தேவையோ அங்கு கடந்த காலாண்டு/ஆண்டு நிதிநிலை முடிவுகள் மறுவகை மற்றும் மறுபரிசீலனை

தற்செயலான பொறுப்பு: வருடாந்திர ஆண்டு 2012–13க்கான வருமான வரி கோரிக்கை ரூ. 19,17,040/-, மேல்முறையீட்டுத் தாக்கல்

... நிலாவையில் உள்ளது திறுவனங்கள் சட்டம், 2013ன் பிரிவு 133-ன் கீழ் பரிந்துரைக்கப்பட்ட Ind AS 109 நிதிக் கருவிகளைத் தவிர பொருந்தக்கூடிய இந்தியக் கணக்கியல் தரநிலைகளில் ('Ind AS') வகுக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் அளவீடு கொள்கைகளின்படி மேலே உள்ள முடிவுகள்

தயாரிக்கப்பட்டுள்ளது . இடம் : சென்னை தேதி: 13.08.2024

குழு சார்பாக ஒப்பம் / – ஆரிஷா இயக்குனர்

Party-in-Person